

உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான குழந்தைகளின் வயது அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம்


(WHO Child Growth Standards)

கொடி உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான குழந்தைகளின் வயது அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம்

உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம்

• குழந்தைகளை 5 வயது வரை - மூன்று மாதத்திற்கு ஒரு தடவைவும்

• 1 வயது 5 வயது வரை - மூன்று மாதத்திற்கு ஒரு தடவைவும்



3 மாதம் குழந்தை வயது வரட்டும்

25	7.5
26	8.25
27	9.0
28	9.75
29	10.5
30	11.25
31	12.0
32	12.75
33	13.5
34	14.25
35	15.0
36	15.75

4 மாதம் குழந்தை வயது வரட்டும்

37	16.5
38	17.25
39	18.0
40	18.75
41	19.5
42	20.25
43	21.0
44	21.75
45	22.5
46	23.25
47	24.0
48	24.75

5 மாதம் குழந்தை வயது வரட்டும்

0-150	மிகவும் குறைவான பருமன்	சிறிதளவு
150-180	குறைவான பருமன்	சிறிதளவு
180-250	சாதாரண பருமன்	சிறிதளவு
250-350	மிகவும் அதிகமான பருமன்	சிறிதளவு
350+	மிகவும் அதிகமான பருமன்	சிறிதளவு

உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம் உடம்பின் வளர்ச்சி அளவை அளப்பதற்கான நிறைக்குரிய வரைபடம்